அதேநேரத்தில், சென்னை நகரங்களிலோ, மாநகரங்களிலோ, பெருநகரங்களிலோ பெரும்பாலும் அரங்கங்கள் அமைப்பதற்கான இடவசதி பற்றாக்குறையாக இருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் அதைப் பற்றிப் பரிசீலித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் கலந்து பேசி, நிதிநிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 6, மாண்புமிகு உறுப்பினர் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாண்புமிகு சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள்.*

6—

ஆதரவற்றோர் இல்லம்

***51186—திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம்:**

மாண்புமிகு சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

இராமநாதபுரம் தொகுதி, இராமேஸ்வரத்தில் ஆதரவற்றோர் இல்லம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன், சமூக நலன்—மகளிர் உரிமைத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

இராமநாதபுரம் தொகுதி, இராமேஸ்வரத்தில் ஆதரவற்றோர் இல்லம் அமைப்பது தொடர்பான கருத்துரு ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்.*

திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் தொகுதி, இராமேஸ்வரத்தில் நாள்தோறும் வரக்கூடிய வெளி மாவட்ட மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வயதான பெரியவர்களை அழைத்து வந்து இப்பகுதியில் விட்டுச் செல்லும் நிலை*

2023 ஜனவரி 11]

தொடர்கிறது. ஆகவே, இராமேஸ்வரத்தில் ஆதரவற்ற நிலையில் வாழும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கும் வகையில் ஓர் ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படுமா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்களுக்கு சமூக நலத் துறையின் வாயிலாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு பெற்ற 6 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், ஓர் இல்லம் ஒன்றிய அரசின் நிதியுதவியுடனும், 2 இல்லங்கள் தமிழக அரசின் மானியத்துடனும் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 3 இல்லங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களின் சொந்த நிதியில் செயல்பட்டு வருகின்றன. நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூடுதலாக ஆதரவற்றோர் இல்லம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவருடைய தொகுதியிலேயே அமலா அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. எனினும், தேவைப்படும்பட்சத்தில் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் அமைத்திட அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்.

திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம் பகுதிக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் வட இந்தியாவிலிருந்து வரக்கூடிய பக்தர்கள் முதியவர்களை அழைத்து வந்து, அப்பகுதியில் விட்டுச் சென்றுவிடுகிறார்கள். இராமநாதபுரம்

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைப்புகள் இருந்தாலும், இராமேஸ்வரத்தில் கூடுதலாக ஓர் ஒருங்கிணைந்த வளாகம் தேவைப்படுகிறது. ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதைக் கருத்திற்கொண்டு, இந்த நிதியாண்டிலாவது அமைத்துத் தர வேண்டும் என்று தங்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொண்டு நிறுவனங்கள் முன்வரும்பட்சத்தில் அரசு மானிய உதவிகளை அவர்களுக்கு வழங்கும். எனவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், இணைந்து புதிய தொண்டு நிறுவனம் தொடங்கிட முன்வந்தால் அரசு உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 7, மாண்புமிகு உறுப்பினர் திரு. செ. ஊர்வசி அமிர்தராஜ், மாண்புமிகு மீன்வளம்–மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள்.*

7—

மீன் உலர் தளம்

***17863—திரு. செ. ஊர்வசி அமிர்தராஜ்:**

மாண்புமிகு மீன்வளம்–மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

ஸ்ரீவைகுண்டம் தொகுதி, பெரியதாழை கிராமத்தில் மீன் உலர் தளம் அமைக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. அனிதா R. ராதாகிருஷ்ணன், மீன்வளம்–மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி, பெரியதாழை மீனவக் கிராமத்தில் மீன் உலர் தளம் அமைக்க வேண்டும் என்று